

6

ஓம்.

வேண்டாமரை இதழ். 2.

## சுந்மார்க்கதிபம்.

(The Agam in the Tamil  
in Tamil.

தமிழ் மோழி பெயர்ப்பு.  
ப. நாராயண அய்யர்,

மதுரை பிரத்துமஞ்சளைப் பிரேரிடென்டு.



விவேகபாங் அச்சியங்க்ராலீஸ்,

ஓம்

ம. து. ன. ர.

நீ

1911.

அணு 2.

ஒம்.

வெண்தாமரை இதழி. 2.

**சந்மார்க்கதீபம்.**

**(The Light on the Path)**

*in Tamil*

116

தமிழ் மோநி பேயர்ப்பு

ப. நாராயண அப்பர்,

மதுரை பிரஸ்மஞாநசபை பிரவீடெண்டு.



விவேகபாநு அச்சியங்கிரசாலை,

ம. து. ஸ. ர.

இதன் ஷிலை]

1911.

அனு 2.



ஒம்.


# சந்மார்க்கதீபம்.

முகவுரை.



சந்மார்க்கத்தில் கடைபெற விரும்புமவரின் பிரயோஜனார்த்தமாக இந்தால் எழுதப்பெற்றுள்ளது. ஷிமாகலத்தீங்கண் இருக்கின்ற சித்தர்கள் கணமாகிய வேள்ளியம்பலத்தீங்களுக்கியமல்லாத்மா “ஷஹலேரியான்” என்பார் மேபஸ் காலிங்கஸ் என்னும் ஸ்திரீயின் மநத்தில் பதியவைத்து, அவ்வும் மையின் மூலமாய் இந்தாலே ஆக்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். மஹாத்மா ஷஹலேரியான் என்பார் அவருடைய குருவினிடமிருந்து இந்தாலே உபதேசம் பெற்றார். அக்குருவும் இந்தாலே முழுவதும் அமைத்தவரல்லர். இந்தாலின் பெரும்பான்மையான பாகத்தில் சூத்திரானுபமாதவுள்ள உபதேசங்கள் முன்னரே இருந்துள்ளன. அவை பிராசீந் ஸம்ஸ்கரத பாகதையிலிருந்தனவாகத் தெரியவருகிறது. அவைகளை அக்குருவானவர் அலெக்ஸாண்ட்ரியா என்ற பட்டணத்திலுள்ள தமிழ்முடைய சீஷர்களின்

பிரயோஜார்த்தமாக “கிரேக்” பாகையில் மொழி பெயர்த்தார். அக்சிவர்களிலொருவர் முன் உலகத் தில் ஸ்துல சீரத்துடன் Jamblichus ஆகவிருந்த அறிஞராவர். அவரே இப்போது மஹாத்மாவாகிய ஹூலேரியான்ன்பாராவர். அக்குருவான்வர்கிரேக் பாகையில் மொழி பெயர்க்குங்காலத்தில் சில நட்ப மான விஷயங்களைக் குறிப்பாகச் சேர்த்திருக்கின்றார். மஹாத்மா ஹூலேரியான் என்பார் கிரேக் பாகையினின்று அந்தாலே ஆங்கிலத்தில் மொழியெயர்த்து, அதை மேபல் காலின்ஸ் அம்மையின் மகத் தில் பதித்தார். அவ்வம்மை, தான் அற்புதமாய்ப் பெற்ற அருமையான நாலைப்பொதுஜா உபகாரார்த்தமாகசங்மார்க்கத்தில் பழகுகிறவர்களின் பொருட்டு அச்சியற்றி வெளிப்படுத்தினார். பின்பு மஹாத்மா ஹூலேரியான் என்பார் சில் குறிப்புரைகளைச் சேர்த்து அச்சிடும்படி ஆக்ஞாபித்தார்.



கர்மம் என்பதைப்பற்றிய வியாஸம் முன் பிரஸ் ஹூலேரியான் என்பவரின் குரு



இங்நாவின் பிரயோஜிகத்தை அறியவிரும்பு வேர் இங்நாவின்கண் உபதேசித்துள்ள சூத்திரங்களைச்சிந்தித்து, தியாநித்துத் தங்மயப்படுத்த முயல வேண்டும். சந்மார்க்கமுறையில் முதலில் வெளி வந்த நூல் இங்நாலாம். இதையடுத்து மேளநஸ் கீது என்ற நூல் வெளிவந்திருக்கிறது. இவைகளுக்குப்பிறகு துருசாணங்களில் என்ற நூல் வெளிவந்துள்ளது. இம்முன்றுநூல்களும், முழுமணிகளை மதிக்கற்பாலன. இங்நூல்கள் ஆங்கிலத்திலுள்ள வைகளாகையால் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் பயன்படும்படி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசரமாயிருக்கின்றன.

முன் இங்நால் மார்க்கவினக்கம் என்ற நாமத்தின்கீழ் ஞாங்கோதரர் காலஞ்சென்ற ராமசாமி அய்யரவர்களால் ஆங்கிலத்தினின்று தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று வெளிவந்தது. அப்புத்தகம் ஆப்போது கிடைப்பது அருமையரயிருக்கின்றதாலும், மஹாத்மா வைலேரியான் என்பாரால் சேர்த்துள்ள குறிப்புரை அப்புத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவாராததாலும், அப்புத்தகத்தின்

வாசகநடை சிற்சிலவிடங்களில் ஆங்கிலம் தெரியாத வர்களுக்குத் தெளிவாயிராததாலும், இந்தாலைப் பதிதாய் என் சிற்றறிவிற்கு எட்டியகரையில் எளியதமிட்ட நடையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றேன். அறிஞர், மொழிபெயர்ப்பிலுள்ள குற்றங்களைச்சலுதித்து மன்னிப்பார்களாக.

ஓம் தத் ஸத,

மதுரை பிரஹ்ம  
ஞானமந்திரம்  
1911 ஜூலை {  
ஏப்டம்பர் 1912 } ப. நாடாயணி,

## ஈ சந்மார்க்கதீபம்.

இவ்விதிகள் சீஷர்கள் யாவருக்கும் பயன் படுமாறு. எழுதப்பெற்றன.

அவைகளின் மேல்கவநம் கொள்மின். கண் கள் உள்ளோக்கிப்பார்க்குமுன், அவைகண்ணீர் விடும் இயல்லைபத்துறக்கவேண்டும். காது உள் நோக்கிக் கேட்குமுன், அதன் வெளிநோக்கிக் கேட்கும் தர்மம் அறவேண்டும். மஹாத்மாக்களின் சங்கிதியில் நாம் உரையாடுமுன், (பிறர் மரம்) புண்ணைகப்பேசும் திறமையை இழுத்தல் வேண்டும். மஹாத்மாக்களின் சங்கிதியில் திற்குமுன், ஹிருதயரத்தத்தில் உன்பாதங்கள் அலம்பப்படுவேண்டும்.

பேராசை அறுமின்கள் \*

\* ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் சங்கேடாயினும் ஆசை அறுமின்கள் ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள். ஆசைவிடவிட ஆக்தமாமே—திருமங்கிரம்.

துறிப்பு:—பேராசை பெருந்துண்பம். அஃது ஒருவன் பிறரைவிட மேற்போகும்படி தூண்டுமியல்பினது; ஒரு இலாபத்தையே கருதி நிகழும். அறிவுடையாரும் திறலுடையாரும் உயர்ஙலம் அமைந்தஇலக்ஷியங்களை விட்டு நழுவும்படி அதுசெய் விக்கும், ஆயினும், மனிதன் விகாசமுறையில் அது இன்றியமையாதஒருசாதநம்,ஆனால் அதன் பலன்கள் அநுபவத்தில், தூளியாகவும் சாம்பலாகவும் மாறிவிடும், மரணம், மிதிரபேதம் போன்று, சுயங்கலம் சருதிச் செய்பவன் கட்டமுறையில் தன்களையே ஏமாற்றிக்கொள்வான் என்பது தெளிவாய் ஏற்படும். இந்த முதல்விதி கேட்பதற்கு எளிதாயும் கிறிதாயும் தோன்றும். அதைச் சீக்கிரத்தில் அறிந்தேன் என்று நினையாதே. அதைச் மகத்தி னின்று நிக்காதே, மனிதனின் தீய சுபாவங்கள் மக்குத் தெளியாமலே பலவிதமான மாற்றங்களைப் பெறுகின்றன; அவை சீஷனின் மகத்தில்புதிதுபுதி தாகத்தோன்றுமிழுல்பின், “நான் ஆஸ்திரியன்னவனுக்

இரென்” எனச் சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; ஆனால் “குருவானவர் உன் மநத்தைப் பார்க்குவ கால், மநம் மாசற்றுத் தூய்மையாய் இருக்கின்ற தைக் காண்பார்” என உறுதிசொல்லுதல் அரிதாம். சுத்தம்நமுடைய ஒருசித்திரக்காரன் தன்வேலையிலேயே கண்ணேக்காய் இருப்பான். அவனே சந்மார்க்க (occultism) த்தில் பழகுமவளைவிட, நேர்மையான நெரிமுறையில் ஸ்திரமாக இருப்பான் என மதிக்க வரம். மற்றவரே, தன் நலம் துறக்கவானாகத் தான் ஸினைத்தாலும், உண்மையில், தானினன்பதின் வட்டத்தையும், தன் ஆசையின் எல்லையையும் விரியும்படியும் பெருகும்படியும் செய்கிறான் என்றும், தன் நலம் என்பதை விரிவாக்கிக் கொள்ளுகிறான் என்றும், ஏற்படும். இந்த உண்மையே இலகுவாகத் தோன்றும். இது மற்றைய இரண்டு விதிகளுக்கும் பொருக்கும். அவைகளின்மேல்லூன்கவாந்ததை வை. அவைகளை அறிந்தேன் என, அவசரமாய் ஸினைத்து மோசம் போகாதே. ஏனெனில், அடிப்படியில் பிழையைக் கண்டிப்பிடித்தால் அதைத் திருத்திக் கொள்ளுதல் இலகுவாகும். அப்படி இன்றேல்,

ந உயர்பதவி பெற அப்பிழையும் ஸ்திரப்படும், பெருகும், தீயபலனை அளிக்கும் சிலைமையைப் பெறும். அப்போது அதை அறுக்க முயலுவாய்; அது அறுபட சீழும் துன்பமுறுவாய்.

2. உயிராசையை அமிறுன்கள்.

3. விழையாங்த ஈகர்ச்சியை அறுபின்கள்.

4. (ஆனால்) ஆசைபற்றியவர்கள்போல் வேலைசெய்மின். உயிரில் பற்றுள்ளார் போல் உயிரைப் பேணுமின். விதைபாங்தத்திற்காக உயிர் வாழ்வார்போல் ஆங்தம் கொள்மின். தீமையின் மூலத்தை உம் மநத்தின்கண் தேடி, வேரோடு களைமின். இஃது ஆசை பற்றிய வன் மநத்தின்கண் பலந்தரும்படி வளர்தல் போலவே, ஆசையற்ற பக்தியுள்ள சீதன் மநத்திலும், பலந்தரும்படி வளரும். தீரனே அதை அறுப்பான். நொய்மையானவன், அது வளர்ந்து விதைசொரிந்து அழியும்வரை, காத்

திருப்பான். காலம் அதிகப்பட அதிகப்பட அது வளர்ந்துகொண்டே போகும் தன்மை யடைய செடியாம். மனிதன் எடுக்கும் என்னிறந்த ஜந்மங்கள் பெருகித் திரஞ்சும்போது அது புத்திக்கும். சந்மார்க்க முறையில் சிர வேசிப்பவன் தன் ஹிருதயத்தினின்று அதை வேற்றக் களைதல்வேண்டும். அப்போது ஹிருதயம் பிளவுறும்; இரத்தம் சொரியும், அவன் உயிர் முற்றும் அற்றுப்போனதாகத் தோன்றும். இக்கடுமையான சம்பவத்தை அநுபவித்தே தீரவேண்டும். மரண சுதாமான பதத்தில் சேர்ப்பிக்கும் ஸோபாந (வணிபோன்ற) முறையான இம்மார்க்கத்தின் முதற்யடியில் இந்த அநுபவம் நேரிடலாம்; கடைப்படிவரையில் வராமலும் இருக்கலாம். ஆனால் ஒ! சீஷனே! அதைப் பொறுத்தே தீரவேண்டுமென மதி. அம்முயற்சியில் உன் மனோபலம் முழுமையையும் செலுத்து. நிகழ்காலம்,

எதிர்காலம் என்பதில் பற்றுவைக்காமல், நித் தியமான காலத்தில் இருப்பவனுக நடைபெறு. இத்தீய ஆசரப்பூண்டு அந்த நித்தியமான காலத்தில் புஷ்டிக்க இயலாது. என்றும் இருத்தல் என்பதற்கு இடையூரூன் இந்த மாசு. நித்தீய நிலை என்ற சிந்தனையின் காற்றுப் பட்டே, நாசமுறும்.

### 5. பேதபுத்தியை (வேற்றுமைபாவத்தை) அறுமின்கள். \*

\* நான் என நீ என வேறில்லை, நண்ணுதல் ஊனைன ஊனுயிரென்ன உடனின்று வானைன வானவர் நின்று மனிதர்கள் தேவை இன்பம்திளைக்கின்றவாறே  
— திருமங்கிரம்.

நாம் அவன் இவன்உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர்உவர் அது இது உது எது, வீமவை இவை உவை யவை நலந்தீங்கவை ஆமவை யரயவையாய் நின்றவவரே.

— திருவாய்சௌழி.

குறிப்பு:—இவன் தீயவன், இவன் மூடன், இவனை விலக்கித் தனிமையாக இருக்கலாமென, நினையாதே. உன்சினேகிதன், உன் குரு, இவர்களை விட ஒருபடி அவன் தனிவாய் இருப்பினும் நீயே அவனுவாய். தீயவஸ்து, தீயமனிதன் என்ற வேறு ஹமையான எண்ணம் உன்னிடம் உதயமாகித்தடிக்கு மாகில், அதனுல்கர்மபந்தத்தைதுண்டுபண்ணிக்கோ ஸ்ரூவாய். அதனால், அப்பேதபுத்திசரியல்லவென்று நீ அறியும்வரை, அவ்வஸ்து, அம்மனிதனுடன் நீ பங்கப்படுவாய். உலகத்தின் பாபமும், வெட்கத்துக்குரிய கர்மமும் உன் நுடையவை என நினை. அதனுடன் நீயும் ஒருபாகம் என எண்டு. உலகத்தின் சமஷ்டியான கர்மத்துடன் உன் கர்மமும், பிரிக்கமுடியாதபடி பின்னியிருக்கின்றது. பூர்ணப் பிரஞ்சாகு பெறுமுன், சுத்தம், அசுத்தம் என்றங்களா நிலைமைகளின் அதுபவத்தூதயும், சமமாகவே நீ அதுபவித்தே தீரவேண்டும். அதனால், இப்போது அழக்குள்ள வஸ்திரமென்று நினைந்து நீ தொடா மல் வீலக்குகிற வஸ்திரமானது, கேற்று (முன் ஜங்மத்தில்) உன்னுடையதாகவே இருந்திருக்கலாம்,

இனினாளை (வரும் ஜங்மத்தில்) உண்ணுடையதாகவே இருப்பதாகும் என மதி. அது உண்மேல் போடப் படும் போழ்து, திசில் கொண்டு அதைத் தவிர் த்து விலகுவாயாகில், அது அதிகத் தீவிரமாய் உண்ணையே பற்றுவதாகும். ஆசாரக்கள்ளன் தனக்கு சேற்றுப்படுக்கையை உண்டுபண்ணிக் கொள்வான். ஒன்று விலக்கப்பாலது என நினைத்து, அதனால், அதை விலக்குக. நான் சுத்தமாய் இருக்கவேண்டும், அதனால் அதை விலக்குகிறேன் என எண்ணற்க. அவ்விதம் செய்யற்க. \*

6. இந்திரிய நகர்க்கியின் ஆசையை அறு மின்.

7. விரூத்தியாக வேண்டுமேன்ற தாகத் தைத் தவிர்மின் .

8. ஆயினும் தனிமையாய் பிறர் சார்பின்றி ஏகனுய் இரு. தேக அபிமான முள்ளதும், பேதபாவமுள்ளதும், நித்தியத்திற்குப் புறம்பாயுள்ளதும், உனக்கு உதவிசெய்யப்பாலதன்று.

இந்திரிய விஷயங்களை அறிவாய், கவனிப்பாய். இவ்விதம் தான், தன்னைத் தான் அறிதல் என்ற முறையை ஆரம்பிக்கலாம்; அவ்வேலை முறையில் முதற்படியில் கால் வைக்கலாம். புஷ்பமானது, தான் புஷ்பிக்கிடேன் என்ற பிரஞ்சுஞ்சின்றி, தன் உள்ளத்தை ஆகாசத் தில்வெளியிடுவதுபோல, மலர்கின்றது. அவ்விதமே நீயும் செய்வாய். உன் ஹிருதயம் அவ்விதமே நித்திய வஸ்துவை நோக்கி மலர நீ முயற்சிக்கவேண்டும். ஆனால் நான் வளர வேண்டுமென்ற ஆசையைத் தவிர். அங்கித்திய வழித்துவே, உங் பலத்தையும், வளைப்பையும், விகவிக்கும்படி தூண்டற்பாலது. இதில், அதாவது தூய்மையின் வளப்பத்தில் விகாசம் பெறுவாய். அதில், அதாவது மூன்னதில் ஸ்தாலம் பெருத்தனின்அவா அதிகப்படி, நீதல் மாத்தனுவாய்,

9. \* உன்னுள்ளத்தில் இருப்பதை மாத்திரம் விரும்பு.

10. உனக்குப் புறம்பாயுள்ளதை மாத்திரம் விரும்பு.

11. கிட்டாத்தை மாத்திரம் விரும்பு.

12. ஏனெனில், உன் உள்ளத்தில், ஜகஜ் கோதி உள்ளது. இதுவே சந்மார்க்க தீபமாய் ஒளி அருளும். இஜ்ஜோதியை உன் உள்ளத்தில் நீ பார்க்க இயலாவிடுல், வேறு இடத்தில் அதைச் சேடுதல் விரோ. அது உனக்கு

தலைக்கிடுதலென்றுதிக்கூடுமிருந்து கண்ணிகை தங்கோவூஸவ-வூஸுக்காவவ-வூஸுாவ-வூ

வாவூது— ஸ்கோபநிவந்த. இதன்

பொருள்:—அது சலிக்கிறது, அது சலிக்காமலிருக்கிறது, அது நூர்த்திவிருக்கிறது, அது சமீபத்திலிருக்கிறது, அது இந்த ஸமஸ்தத்திற்கு முன்னிருக்கிறது, அது ஸமஸ்தத்திற்கு வெளியேஇருக்கிறது.

புறம்பாய் உள்ளது. ஏனெனில் அதை அடையவே, அதில் நீ வயமாகிறோய். நீ அது வாகிறோய். அது கிட்டாது. ஏனெனில், அதை அனுக அனுக, அது தூரப்போகின்றது. ஜோதிவில் உட்புகுவாய். அதன் வெளி விரிம் பைத் தொடமாட்டாய். \*

13. சக்தியையும், அதீகாரத்தையும், உற்சாகத்துடன் விரும்பு.

14. சாந்தியை மிக ஆவலாய் விரும்பு

15. சம்பத்துக்கள் எல்லாவற்றையும் விட மேலாகவிரும்பு.

16. ஆனால், அச்சம்பத்துக்கள் மாசற்ற மநத்தினர்க்கு மாத்திரம் உரிமையாகக்கூடிய

- தான் என்றும் தான் என்றும் நாடி னேன் நாடு ஒம் நான் என்றும் தான் என்றும் இரண்டில்லை என்பது நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
- நான் என்ற நானு சினைப் பொழிக்கேதனே.

திருமங்கிரம்.

வையாகஇருத்தற்பாலன.அதனால்,மாசற்றமா  
முடையார்ஷுவுவாருவரும் அவைகளீர் சமமாக  
உரிமைபாராட்டப்பாலன; எல்லாரும் ஏகோ  
பிக்க, சமூகத்தாருடைய சிறப்பானபொது சம்  
பத்தாய் அமையக்கூடியனவாக அவை இருக்  
கப்பாலன. மாசற்ற மநம் அங்கீகரிக்கக்கூடிய  
தான் சம்பத்தின்மேல் ஆசையிருக்கப்பாலது.  
அதனால், எல்லா ஜீவர்களும் ஒருமித்து அநுப  
விக்க இயல்புடைய அச்சம்பத்தைப் பெருக்கிக்  
கொள்ளலாம். நீ விரும்பும் சாந்தியானது, எவ்  
வாற்றுலும் சலிக்கப்படாததாக அவ்வளவுறைய  
ரதரமுள்ளதாக இருத்தல்வேண்டும்; மேலும்  
கடவின் அருகில் அலையில்லாத ஜலத்தேக்கத்  
தில் வளரும் தாமரைப்புத்தபம்போல, மநம்  
வளர்ந்து மலரும்படியாக அச்சாந்தங்கிலைஇருத்  
தல்வேண்டும். சீதன் அவாக்கொள்ளும் சக்தி  
யானது சாதாரண ஜநங்கள் பார்வையில் அற்  
பமாகத்தோன்றற்பாலது.

17. சந்மார்க்கத்தை நாடு.

துறிப்பு:— இவ்வார்த்தைகள், சாதாரணமாய் நினைத்தால், அற்பமானவையாகத் தோன்றும். “முன் பிரஸ்தாபித்த விஷயங்களைக் கற்ற கான் எவ்விதம் சந்மார்க்கத்தை நாடாமல் இருப்பேன்?”, என சீதன் வினாவுவான். ஆயினும் இவ்வார்த்தைகளை விரைவாய் உன் கவநத்தினின்று தள்ளி விடாதே, சற்றுப்போறுமையாகச்சிகித்திப்பாய். நீ விரும்புவது மார்க்கமிதானே? அல்லது நீ ஏறவேண்டியவையாக உன் காக்ஷியில் கொண்ப்படும் உச்சிக்குன்று களின் மங்கலான தோற்றமோ? முன் ஏச்சரிக்கையாக இரு. உன் எண்ணம் குற்றும் மார்க்கத்தைப் பற்றியதாகவே இருக்கட்டும். “நான் அதில் கடப்பேன்” என்ற ஸ்வப்பிரயோஜார்த்தமான எண்ண த்தைத் தவிர்.

இந்த விதிக்கும், இதன் இரண்டாம் பாகம் • 17-ம் விதிக்கும் நேர்மையான சம்பந்தம் உண்டு. பலயுகங்களாகப்போராடி, பல வெற்றிகள் பெற்ற பிற்பாடு, கடைசியான யுத்தத்தில் ஜயம் பெற்று குப்தமான முடிவான இரகசியத்தை வெளியிடவே

ண்டுமெனுப் பிரார்த்திக்கும் போது, இன்னும் மார்க்கம் சற்றுதூரம் இருப்பதாக அறிந்து அதற்கு ஒரு ஆயத்தமாக இரு.

இந்த உபதேசத்தின் பராரகசியத்தை அறிந்தால், இனி புதுமார்க்கத்தின் உண்மையை நீரகசியம் வெளியிடகும். இப்புதுமார்க்கமோ மனித அது பவத்திற்குத்தாண்டியது, மனிதனின் மநம் வாக்கு களுக்குப் புறம்பானது. ஒவ்வொரு கட்டத்திலும் உனி பொறுமை பாராட்டி, உனி ஆராயவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மார்க்கம் மாத்திரம் உன் நோக்கமாக இருத்தல் வேண்டும். மார்க்கமும் சத்தியமும் உன் முன்னுள்ள முதல் இலக்ஷியங்களாக இருத்தல் வேண்டும். அவைகளை அதுசரித்து உன் வாழ்வு நிகழவேண்டும்.

18. அம்மார்க்கத்தை உள்ளே நோக்கி நாடுமீன்.

19. அம்மார்க்கத்தைத்தைத் தைரியமாய் வெளிநோக்கி நாடுமீன்.

20. அம்மார்க்கத்தை ஒருமுறையைப் பற்றியதாக நாடற்க. ஒவ்வொருவன் சுபாவத் திற்கு ஓர் ஓர் முறை நலமாகத்தோன்றும். கேவலம் ப்க்தியாலாவது, கேவலம் உபாசகீன்யாலாவது,கேவலம் தியாககர்மத்தாலாவது,கேவலம் திடமான விஷய ஞாநத்தாலாவது, அம்மார்க்கத்தை அடைய முடியாது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாய் சீஷ்னை ஓர் ஓர் படியில் சேர்ப்பிக்கும் தான். எல்லாப் படிகளும் எல்லாமுறைகளும் ஞாந பூமிக்கு ஏறும் வீணியாக அமைவதற்கு அவசியமான வை. ஜங்களின் தீமைகளும் கூட அந்த ஏனியின் படிகளாக ஏற்படுகின்றன. ஏனெனில், ஒருவன் ஏற, ஏற, அத்தீமைகளை ஜயி த்து மேற்போகின்றான். மனிதர்களின் நன்மைகளும்,அவ்வேணியின் படிகளாகும். அவை களைத்தனிர்க்க ஒண்ணாது. அந்நன்மைகள் சுகத்தை எங்கும் பரவச்செய்து சுகமான மறுமையை உண்டுபண்ணும் இயல்பினவாயி

னும், அவைகள் மாத்திரம் தனிப்பட நிகழின் பயனற்றவையாம். மார்க்கத்தில் பிரதேவசிக்க விரும்புவோன், தன் சுபாவம் முழுமையையும் அறிவுடனே பயிற்சிக்கவேண்டும். ஒவ்வொருவனும் தனக்குத்தானே மார்க்கம், தனக்குத்தானே சத்தியம், தனக்குத்தானே ஒழுக்க முறையாம். இத்தர்மம் எப்போது நிகழுக்கூடுமென்றாலோ, ஒருவன் தான் என்பதின் பூர்ணமான நிலையை ஜீயமற அறிந்திருக்க வேண்டும். அவ்விதமான மெய்யுணர்வு உதவ மான மேல், தான் என்பது, பிரக்ருத வாழ்வின் சம்பந்தமான தான் அல்லன் என்றம், ஆனால் அது தான் என்ற ப்ருதக் பாவத்துக்கு அப்பால் இருக்கும் பேர் உயினர (பஷமாத்தாவு) கடைமுறையில் பெறவேண்டி, நாள்டை, சில் கொஞ்சங்கொஞ்சமாக அறிவு அகண்றிட, சிரமத்தின் மேல், தான் உண்டுபண்ணிக்கொள்ளும் ஒரு காதநாமாம், ஒரு கருவியாமென

அறிந்தால் தன் இது ஏற்படுவதாகும். இத் தன்மையான நிலையைப் பெறுதலுக்காகவே, பலவாறுண சரீரங்களுடன் விசித்திரமாக ஜீவாத்மா அமைக்கப்பெற்றிருக்கிறான் என்றுணர்வீரண்டும். அப்படிஉணருபவன்தான் இந்த சந்மார்க்கத்தில் மிதிப்பவனுவன். அதனால் இந்நேரமைக்காண்டான் குப்தமானதுமக்மபீரமானதுமான தம் உள்ளத்தை ஆழ்ந்து நோக்குச் சூன் என்ற பிருதக் பாவத்தின் (ஜீவாத்மாவின்) உற்பத்தி வளர்ச்சிகளை உணர்ந்தும், தன்லைக் கூற்றிலும் தன்னிப்போன்று மேன் மேலும் விகசிக்கும்படி முயலுகின்றவர்களும், தன்னுடன் சேர்ந்து ஒரு ஜாதியாக அமைகின்ற ஷஜாதியமான இதர ஜீவாத்மாக்களின் அடிகையும் இரகசியத்தையும் அறிந்தும் தன் நுடைய இந்திரியங்களை உபயோகித்துப்பலவாறுண அநுபவங்களால் பரீக்ஷித்தும், அந்நேரமையை நாடுக. பிரபஞ்சம் நடைபெறுதலுக்கு கிப தற்மங்களையும், இந்திரியங்களுக்கு கோ

சரமான பிரகிருதியின் தர்மங்களையும், இந்திரியங்களுக்கு அகோசரமான சூக்ஷ்ம தர்மங்களையும் ஆராய்ந்து, அந்நெறியை நாடுகளுன் உள்ளத்தில் விண்மீன் போன்று மங்கலாய்ப் பிரகாசிக்கும் சுடறை நேசித்துப், பழி ந்து அந்நெறியைத் தேடுக. அச்சுடறைச், சலையாத மநத்துடனே கூர்ந்து பார்க்கப் பார்க்கவும், ஆராதிக்க ஆராதிக்கவும், அச்சுடரின் ஒளி அதிகரிக்கும். மேன்மேலும் பெருகும். அப்போது அம்மார்க்கத்தின் ஆரம்பத்தைக் கண்டுகொள்ளுவாய். அம்மார்க்கத்தின் முடிவைக் காண்பாயாகில், அப்போதே அச்சுடரின் ஒளி அகண்டஜோதிஸாக விரியும்.

**துறிப்பு:**—“பலவாறுன அதுபவங்களால் பரீஷித்து நாடுக!” என்று சொல்லியிருக்கிறது. இதன் அர்த்தம், இந்திரியங்களின் வசமாகி, அதை நாடுதல் என்பதன்று. சந்மார்க்கத்தில் பிரவேசிக்குமுன், இவ்விதம் செய்யலாம். அதன் பின் இவ்விதம் செய்தல்கூடாது. ஆராய்ந்துதெளிந்து இம்மார்க்கத்

தில்பிரவேசித்த பிறகு, விஷயங்களின் வசமாதல் கூடாது, அப்படி வசமாதல் வெட்கத்திற்கு இடமாகும். ஆனால், பயமின்றி, அவ்விஷயங்களை அதுபறி த்து ஆராய்ந்து பார்த்து, பரீக்ஷித்து, அவை உன் முத்தைதப்பாதிக்காமலிருக்கும் வரை, பொறுமையான நண்ணம்பிக்கையுடன் சாவதாநமாகக் காத்து இருப்பாய். ஆனால், யாரே ஒழும்ஒருவன் அவைகளின் வசமானால், அவனை நிந்தியாதே. உன் கூட யாத்திரை செய்பவன் சேற்றில் மாட்டிக் கொண்டானேனா நினைத்து, அவனை உன் கைகொடுத்துத் தூக்கிவிட வாய். சீத்தனே! தீயவனுக்கும் நல்லவனுக்கும் உள்ள விர்தியாசம் அதிகமாக இருப்பினும், நல்லவனுக்கும், மெய்யணர்வு பெற்று நன்றாக்கும் உள்ள வித்தியாசம் அதினும் அதிகமாம். என்று அறிவாய். கவ்லானுக்கும், சகவரானுக்கும்படியான நிலையில் நிற்பானுக்கும் இடை நடவில்லை உள்ள தூரம் அளக்க முடியாது. அதனால், தெரிந்தேன் என நினைக்க பொதுஜக ஸமூகத்தினின்று உன்னை விரைவாய் வேறுபடுத்திக்கொள்ள என்னுடே. இதைப்பற்றி எச்சரிக்கையாயிரு. மார்க்கத்தின் முகப்பை நீகாண்பாயாகில், உன் ஆத்மாவான சுடர் ஓளி காட்

ஏ. அதன் மூலமாய், அதைச் சுற்றிலும் நிகழும் அக்தகாரத்தின் பெருமையை உணர்வாய். முதல்போரில் வெற்றி பெறும் வரையில், மம், ஹிருசயம், மூளைஸ்லாம் ஒரே இருட்டாகத்தான் இருப்பனவாகத்தோன்றும். அத்தோற்றத்தினால் உங்க்குப்பயம் வேண்டாம். உன் மக்கணை அச்சிறு சுடரின் மேல் சலியாமல் வைப்பாய்; அதன் ஒளி விருத்தியாகும். உன் உள்ளத்தில் அதைச் சுற்றிலுமூன்ன இருட்டின் அனுபவத்தால், அச்சுடரைக் காணுதவர்கள்மருளான இருட்டில் நிர்க்கதியாகத் தத்தளிக்கின்றமையை அறிந்து, தளியக் கடவாய். அவர்களைத் தூஷியாடே. அவர்களைக் கண்டு சுருங்கிப் பின்னிடாடே. உலகத்தை மூடிக் கொண்டு இருக்கும் அவித்தையை அற்பமேனும் நீக்க முயற்சிப்பாய். மருளான அவித்தையின் சக்திகள் உலகத்தை மேற்கொண்டு பூரவாக வெற்றி கொள்ளோமல், தடுப்பவரான சில புண்ணியரான தீர்க்கஞ்சு நீதூஷி புரிவாய். அதன் மூலமாய் அவருடன் கூட்டுறவாய் நடைபெற்று, உலகம் நலம்பெற முயலுவாய். இது சுந்தமானதுதான். இதனால், அந்தத் துக்க

கத்திற்கு உள்ளவாய் ஆயினும், கடை முறையில் பெருகிய சுகத்தையும், ஆங்தத்தையும் பெறுவாய்.

21. புயலுக்குப் பின் உண்டாம் சாந்த நிலையில் புஷ்டபம் மலருவதைக் காண்பாய். அதற்குமுன் இன்றாம். புயல் அடிக்கும்காலத் தில் அது (செடி) வளரும், சிருத்தியாகும், கவர்கள்விழும், போத்துகள் தரிக்கும், இலைகள் உண்டாகும், அரும்புகள் வெளிப்படும். தான் என்ற பிருதக்பாவம் உருகிக் கரைந்து போகும் வரையில், அதாவது, சுசுவராம்ச மான ஜீவன், அகம்பாவனையைத் தன் சிருஷ்டி என அறிந்து, தன் னுடைய பரீக்கைக்கும் அநுபவத்திற்கும் ஒரு சாதநமாக அஃது இருக்கிறதெனத் தெரியும் வரையில், அதாவது தன் சபாவம் முழுமையும் ஆத்மா வின் வசமாகி ஒடுங்கும்வரையில், புஷ்டபம் மலராது. அதன்பிறகுதான், உஷ்ணதேசங்களில் கணத்த மழை பெய்ந்துகொண்டு வரும் சா

ந்தம்போல், உனக்கு சாந்தம் உண்டாகும். அச்சமபத்தில், ஜீவராசிகன் நாம் கண்ணல்பார்க்கும்படியாக, அவ்வளவு விரைவாய் பலவித பரினுமங்களைப் பெறுவதாகும். அத் தன்மையான சாந்தனிலே துக்கத்தால் வருந்திப் ஜீவனுக்கு உண்டாகும். அந்த ஆழந்த மொளங்கிலையில், ஒரு விசேஷம் சம்பவிக்கும். அதனால் மார்க்கத்தைக் கண்டேன் என்ற உணர்வு ஏற்படும். அந்தச் சம்பவத்தை எந்தப்பெய்யை இட்டாலும் அழைக்கலாம். பேசவார் அங்கு ஒருவருமில்லை. ஆனால் பேசும்வாக்கு அங்கு உளது. அஃது இறைவனிடமிருந்து வருகிறது. உருவம் சரீரமில்லாத தேவதூதன் அது. அல்லது மலருகிற ஜீவாத்மாவாகிற புஷ்பம் அது. எவ்விகமான உபமாநத்தினாலும் அதை விவரிக்க ஒண்ணுது. ஆனால், புசல் நிகழும் காலத்திலேயே, அதன் சம்பவத்தை மாத்திரம் உணரலாம். அதை உள்ளத்தில் காணலாம். அதை

விரும்பலாம். அச்சாந்த நிலை ஒரு சூதினகாலம் நிகழும்; அல்லது, ஆயிரவருஷ்காலம் நிகழும். ஆனால் அதற்கு முடிவுண்டு. ஆயினும் அதன் வலத்தைப் பெற்றவனும் நடைபெறுவாய். திரும்பத் திரும்ப இவ்விதமே, போராட்டம் ஏற்படும். திரும்பத் திரும்ப அதில் வெற்றிபெற வேண்டும். பிரபஞ்சத்தில் சாந்தம் என்ற நிலை சொற்பகாலம் தான் நடைபெறுவதாகும்.

**துறிப்பு:**—புத்தம் மலர்தல் என்பது தச்துவ ஞாகம் உதயமாதலாம். அத்தடன், நன்னம்பிக்கை, அறிவு, மனோநிச்சயம் உண்டாகும். முதலில் மநம் சம்பவத்தைப்பார்த்து ஆச்சரியப்பட்டு சற்றுக்கேரம் திகைத்துாறிற்கும். அதுத்தகைணம் திருப்திப்பறும்; அதுவே சாந்த நிலையாம்.

ஓவினே! அந்த சாந்த நிலையை அநுபவித்த வரும், அதனால் உண்டாகும் பலத்தை அடைந்த வரும், நீயும் அவ்விதம் பெறவேண்டுமென விரும்பு

கிண்றார்சன். ஆகையால், பிரஞ்சுபூமியில், சீஷன் பிரவேசிக்க அருகனுயின், அவன் தன்னுடைய குரு வை எப்போதும் அங்கே காண்பான்.

உண்மையாகவினாவோர் அதைப்பெறுவார். சாதாரணமனிதன் பலமுறை நக்சவான், அவன் வார்த்தையைக்கேட்பாரில்லை; ஏனொனில் அவன் காமம் பற்றிய மக்தால் வினாவுகிறான், அதற்குரிய பூமியில்தான் அவன் வினா கேட்கப்படுத். ஆகையாலே இத் 21 விதிகளையும் அநூஷ்டாத முறையில் தாண்டியவரே வினாவினால் விடை பெறுவார்.

சந்மார்க்க முறையில், படித்தலீ ஏன்ற பதத்திற்கு, மக்கண்ணால் அறிதல், என்பது பொருள். விறுவுதலீ என்றால் உள்ளத்தில் உண்டாகும் தாகமாம். ஞான முறையில் உயர்தர வகுகியத்தை அவாவுதலாம். படித்தலீ திறமை யுடைமை என்றால், அதை தாகத்தைச் சொற்பமாயினும் தீர்க்கும் சக்தி. பேறலீ என்பதாம். சீஷன் கற்க ஆயத்தமானால் அவன் அங்கீரிக்கப்படுவான். அது நியாயம் தானே. அவன் முன்னரே விளக்கை ஏற்றியிருக்கிறான் அன்றே? அதை மறைக்கமுடியாது. முதல்

போரில் வெற்றி கொண்டால் ஒழிய, சற்றல் முடியாத விஷயமாம். உண்மையை ஒருவாறு மந்தால் அறிதல் கூடும். அதை ஆன்மா கிரகிக்காது. புச் சீலக்கடங்கு சாந்தம் பெற்ற சக்ஷணமே, கற்கலாம்; எப்போதும் கற்றல் கூடும். சீஷன் மாம் சலித்து, சக்தேகித்து பராமுகமாக இருப்பினும், அதனால் பாதகமில்லை. மெனங்வாக்கு தன்னுள்ளேதான் இருக்கின்றது. சந்மார்க்க முறையைவிட்டுப் பூர்ணமாய் விலகினும், ஒரு நாள் ஆக்த வாக்கின் நாதம் சப்திக்கும். அவனை பேதிக்கும், அவனுடைய தெய்வ சம்பத்துக்களை ஆசாபாசங்களினின்று வேறு படுத்தும். அப்போது கீழான ஆசாபாசங்கள் துக்கத்துடன் அலரிக்கொண்டு கீழே விழும்; அவன் அவைகளைத்துத்தந்து சந்மார்க்கமுறையை நோக்கித் திரும்புவான்.

அதனால்—“சாந்தி உண்ணிடம் அமையட்டும். என் சாந்தத்தை உணக்கு அளிக்கிறேன்.” இத்தகைய மொழிகளை குருதன் அன்புள்ள சீதார்களுக்குச் சொல்லுதல் நேரிடும். உண்மையில் சீதர்களும்குருவும் அடிப்பதர்கள் அன்றே? கீழாட்டு ஞாந

த்தை அறியாதார் சிலருண்டு. அவருக்கும் இத்தகைய (ஆசிர்வாத) பொழிகளைச் சொல்லுதல் கூடும். தின்டீதாறும் பூர்ணமாய் இவைகளைச் சொல்ல வாம்.

\*மும்மணியான உண்மைகளைப் போற்று — அவைகள் ஒன்றெருடோன்று நேர் — அவைகளுக்குள் ஒன்று உயர்வு மற்றவை தாழ்வு என்பது இல்லை.

\*அவையாவன —

1. மனிதனிடம் உள்ள ஜீவான்பா நித்தியன். அதன் மஹிமமைக்கும், அதன் வளர்ச்சிக்கும் எல்லையில்லை.

2. பிராணைக் கொடுக்கும் ஒரு வஸ்து உண்டு. அதுமல்லும் புறம்புமாய்தல்லது; அது மரணமற்றது; என்றும் நலம் தரும் இயல்பினது; அதை ஸ்பரிசிக்கவும், பார்க்கவும், கேட்கவும் முடியாது; ஞாநத்தை நாடுவோன்தான் அதை உணர்வான்.

3. ஒவ்வொரு மனிதனும், தனக்குத்தானே தர்ம உபதேசம் செய்பவனும், தானே மஹிமை

முன் பிரஸ்தாபித்தவைகள், பிரஞ்சுா பூமியின் சுவரில் எழுதப்பெற்ற விதிகள். வினா வுவோர் அவைகளை அடைவார். படிக்க விரும்பு வோர் படிப்பார். கற்கத்தாக முன்னோர் கற் பார்.

### உணக்குச் சாந்தி உண்டாவதாக.

உண்டு பண்ணுவே பாலும், தானே மருளை உண்டு பண்ணுவோலும், தானே தன் உயிரைக்கொடுப்போலும், தானே அதைக்கெடுப்போலும், தானே தனக்கு சம்மானம் அளிப்போலும், தானே தன்டிப்போலுமாம்.

தானே தனக்குப் பக்கவானு எட்டானும்,  
தானே தனக்கு மறுமையு மிம்மையும்,  
தானே தீன் செய்த விளைப்பயன் துய்ப்பானும்,  
தானே தனக்குத் தலைவானு மாமே. என்ற திருமந்திரம் இங்கு கவநிக்கத்தக்கது

இவ்வுண்மைகள் உயர்நலமுடையவை. யாவரும் அறியும்படியானவை. தாகமுள்ளவர்கள் அவைகளைப் பார்க்க பண்ணும்படி உதவிபுரிவாய்.

## 2-ம் அதிகாரம்.

---

சாந்தம் என்ற மெளங நிலையில், எதிரொலியை உண்டுபண்ணும் இயல்பினதாகிய நாதம் ஜகிக்கும். அதன் வசநம் இதுவாம். “அது நலமாய் இல்லையே. நீ விளைவு செய்ததை அறுத்துவிட்டாய். இனி நீ விதைக்க வேண்டும்.” இந்த நாதமே மெளங்குமன உணர்ந்து அதன் ஆங்களூடையக் கொண்டு செலுத்துவாய். நீ இப்போது சீதைஞாய் இருக்கின்றாய். இப்போது, நிற்கவும், கேட்கவும், பார்க்கவும், வசநிக்கவும், சக்தனு யிருக்கின்றாய்! ஆசையை ஜபித்தாய். தன்னித்தான றிந்தாய் உன் ஆங்மமலர்ச்சியை நீ கண்ணுற்றாய் அதைத் தெளிந்து அறிந்தாய். மெளங்கிலையில் நாதத்தைக் கேட்டாய். இனி பிரஞ்சுஷ்டுமியில் பிரவேசித்து அதில் உன் பிரயோ ஜார்த்தமாக முன் எழுதியிருக்கும் உபதேசத் தைப்படித்துப்பார்.

தறிப்பு:— நிற்கச் சக்தனுயிருத்தலென்றால் கண்ணம்பிக்கை கொள்ளுதல்; கேட்கச்சக்தனு யிருத்தலென்றால், மகத்தின் உட்கதவுகள் திறக்கப் பெற்றிருத்தன்; பார்க்கச் சக்தனுயிருத்தலென்றால், மெய்யுணர்வு பெறுதல்; வசநிக்கச் சக்தனுயிருத்தலென்றால், பிறருக்கு உதவிபுரியும் சக்தி பெறல்; ஆசையை ஜூயித்தலென்றால், தன்னை அடக்கியாரும் முறையை யறிதல்; தன்னைத்தா னறிதலென்றால், அந்தர்முதுப் பட்டு அங்கிலையினி ன்று தன்னை (அகந்தை மமதையுள்ள தன்னை) பகுபாதமின்றி நடுநிலைமையாய் ஆராயும் திறமை பெறல்; ஆன்ம மலர்ச்சியைக் காணல் என்றால், மனிதனுயிருக்கும் நிலைமையைவிட உயர்கல மமைந்த நிலைமையைக் கடைமுறையில் நீ பெறப்போகி ன்று யெனுச் சூசிப்பிக்கும் காட்சியை கண்கால மேலும் உன்னிடத்தில் காண்டல்; உன் ஆன்ம மலர்ச்சியை நீ கண்ணுற்றாய். அதைத் தெளிக்கறிச் தாயென்றால், ஏரிகின்ற ஜோதியைப் பயங்கரமான சிரு மாயா ரூபமாக மதித்துப் பயப்படாமலும், இமை கொட்டாமலும் பார்க்கும் திறமைபெறல்; இவ்விதம் சிலருக்கு கேருதல் கூடும். அதனால்

வெற்றி பூரணமாகும் சமயத்தில் அதை இழுத்தல் நேரிடும். மெளங நிலையில் நாதத்தைக் கேட்டவென்றால், நல்வழிப்படுத்தும் உற்றதுணை தன்னிடந்தானுள்ளது என்றாலும்; பிரஞ்சுா பூமியில் பிரவேசித்தலென்றால், மெய்யுணர்வு பெறுதலுக்கு அது கூலமாயிருக்கும் மனோ நிலையை யடைதல்; அப்போது நீ தெரிந்துகொள்ள வேண்டியதாகவும், நீ எனிதில் படிக்கும்படியாகவும் பள பளப்பாய் பிரகாசிக்கின்ற லிபியில் அநேக வார்த்தைகள் ஏழுதப்பெறும். சீதான் ஆயத்தமாயிருந்தால் குருவும் முன்னிற்பர்.

1. இனிவரும் போர் முகத்தில் நான் செய்பவன் என்ற அகங்காரமற்றவனுயிரு. நீ போர் புரிபவனுயிருந்தாலும் யுத்தவீரனேன் அகங்காரங்கோள்ளாதே.

2. உள்ளோக்கி அந்த யத்த வீரனைக் காண்பாய். அவனே உன் மூலமாக யுத்தம் செய்யட்டும்.

3. யத்தத்தில் அவன் ஆஞ்னஞ்சையாடு. அவ்வாஞ்னஞ்ப்படி நட.

4.. நீ அவன் ஆஞ்னஞ்ப்படி நடப்பதில் அவனே தளகர்த்தன் என மதிக்க வேண்டாம். அவனே நீ என எண்ணுக. அவனுடைய ஆஞ்னாவார்த்தைகள் உன்னுள்ளத்தில் குப்தமாக இருக்கின்ற ஆசைகள் என அறிக. உண்மையில் அவனே நீ. ஆனால் உன்ஹைவிட அவன் வரம்புகடந்த அறிவும் சேல்வமுழுள்ளவன். அவனே நாடு. போரின் மும்மரத்திலும் பதட்டத்திலும் அவனே நாடத்தடுமாறுவாய். நீ அவனே நாடினால்லல்லது அவன் உண்ணே அறிந்துகொள்ளமாட்டான். உன்னழகை கவநமுள்ள அவன் காதை எட்டினால், உடனே அவன் உன் மூலமாகப் போர் புரிவான். காமலைகள் சூங்கியமாயுள்ள உன்னுள்ளத்தில் பூர்ணமாக உறைவான். இவ்விதம் நிகழுமானால், அவனே உனக்காகப் போர் புரிய

விட்டு, நீ யுத்தக்ஞில் மக்கலக்கமின்றி அமை திபாப் நடைபெறலாம். அப்போது, நீ போ டும் ஒரு பாணமும் கூட இலக்ஷிபம் தவறுது. நீ அவனை நாடாமலும், அல்லது நாடிப் பரா முகமாக இருந்தாலும், உனக்குச் சாவதாகம் இல்லை; உன் மூளை மயங்கும், உன் நெஞ்சம் அவந்மிக்கை பெற்றுத் தபங்கும். யுத்த களத்தின் தூளியில், உன் கண்ணும், மற்ற இந்திரியங்களும் மங்கும், அவைகள் தச்தம் தொழில் செய்பத்தவறும். மித்திரர் இன்னூர், பகைவர் இன்னூர், எனத் தெரியாமல் உன் மகம் தடுமாறும்.

அவனை நீ ஆயினும் நீ அதித்தியபன்; மர வைதர்மத்துக்குள்ளானவன். நீ பிசகும் இபல் பினன். அவன் சித்தியபன். ஆவன் பிசகான். சிக்சலன். அவன் சித்தியமான சுத்தியபன். அவன் உன்மேல் ஆவேகித்து, உன் நுடைய யுத்தவீரனுக் ஒருங்கால் அமைவது ஆகிழ்வு, உன்னை.

முற்றும் கைவிடான். பரமசாந்தம் அமையும் நாலில், உண்ணுடன் கலந்து ஏகனுவான்.

5. ஜீவனின் காந்த்தைக் கவநமாய்க் கேள்.

துறிப்பு:—அதை நாடு; உன் ஹிருதயத்தில் முதன்மையில் அதைக் கவரி: முதலில் “அஃது அக்குலில்லையே, என் ஆராய்ச்சியில், அபஸ்வரம்தான் அங்குள்ளது” எனச் சொல்லுவாய். இன்னும் ஆழ் ரது கவநி. அப்போதும் அது இல்லையாயின், மறு படியும் பொறுமைகொண்டு இன்னும் அதிகமாக ஆந்து கவனிப்பாய். ஒவ்வொரு மனிதனின் ஹிருதயத்திலும் குப்தமான ஒரு குகை உள்ளது. அதன் கண் இயற்கையான ஓர் நாதமுள்ளது. மறைவாய் இருக்கலாம். பூர்ணமாய் மூடப்பெற்று, சிச்சப்தமாக ஒப்புக்கிருக்கலாம். ஆயினும் அஃது அங்குள்ளது. ஞாங்கி, நம்பிக்கை, அன்பு என்பவை உன் னுடைய ஜீவியத்தின் மூலாதாரமாக (அதிஷ்டாநமாக) இருக்கின்றன. தீமையை காடுபவன், உள் கோக்கமாட்டான். தன் ஹிருதயத்தின் கண் தொங்கும் காத்தைத் தொடுத்துக் கேளான்; தன்

ஆன்ம ஒளியைக் கண்டுகொன். ஏனெனில் காம ஜெகள் பற்றிய உயிர்வாழ்க்கையை அவன் இலகுவா யும், சுகமாயும் காண்கிறான். எல்லா ஜீவிதத்தின் அடியில் தடிக்க ஒண்ணதை பலமான ஜல ஓட்டம் ஒன்றள்ளது. அந்த உயர்தர ஜலம் நித்தியமாயுள் எது. அதைக் கவனித்துப்பார். எவ்வளவு தாழ் மையான ஜீவராசிகளாயிருப்பினும், எவ்வளவு ஹிஂ மான பிராணிகளாகவிருப்பினும், எல்லா ஜீவராசிகளும் அந்தப் பிரசணநதியின் ஜலத்தின் ஓர் ஓர் அத்தமாயிருப்பதை நீ அறிவாயி. அவைகள் அதை அறியாவாம்.\* கண் மூடிக்கொண்டு பயங்கரமான ஓர் ஓர் மாபாருபத்தைக் கற்பித்துக்கொண்டிருக்கலாம். இந்த அர்த்தத்தில் தான் நான் சொல்வது என்ன வெனில், சீ உரவாடி உழன்று தத்தளிக்கின் ஜீவர்கள் எல்லாம் ஈசுவராம்சங்கள், அவித்தையின்வசமாகி அவர்கள் வாழ்கின்றார்கள். அதினால் அவர்களின் ஹிருதயத்தில் நாதத்தின் இனிமையான காந்த்தைக் .

\* அன்னம் இரண்டின ஆற்றம் கரைவினில்  
துண்ணி இரண்டும் துணைப்பிரியீடு தன்னம்  
தன்னிலை அன்னம் தனிப்பான்றது என்றங்கால்  
பின்னமட அன்னம் பேறு அனுஷாதோ—திருமதிரம்.

கண்டறிதல் கஷ்டமானதுதான். ஆனால் அஃது உன்னுள்ளத்தில் தொங்கிக்கின்றது என்பதை சிக்கய மாய் நீ அறிவாய். அங்கே கவுசிப்பாய்; அதை ஒரு முறை தேட்பாயாகில், பின்பு அஃது உன்னிடம் உன்னைச்சுற்றி என்றும் நிகழ்கின்றதை எப்போதும் யாதொரு சிரமமுமின்றி அறிவாய்.

6. நீ கேட்கும் காந்ததை மாத்தில் பதி யவை.

7. அதன் மூலமாய் நேர்மையாம் காந முறையை அறிந்துகொள்.

8. போர்புரியும் யுத்தவீரன் நீ தான் என்றும், அவனே உன்னை ஆளும் அரசனே ண் றும் அறிந்து பணிந்து, கொந்தளிப்பின் மத் திடில், மநம் சலிக்காமல் கற்பாறை போல் ஸ்திரமாயும், நிமிர்ந்தும், இப்போது நீ நிற்க இயலும். யுத்தத்தின் ஜயபஜயத்தில் பற்றற் றவனுயும், ஆனால் யுத்தவீரனின் ஆஞ்சனு யைக் கொண்டுசெலுத்த மாத்திரம் நோக்க ஼.

முள்ளவனுடும், யுத்தத்தில் முடிவு என்னவித மாகுமோ என இனிச் சந்தேகமற்றவனுடும், யுத்தவீரன் ஜபிப்பான், தோல்வி யடைவான் என்ற நிச்சய புத்தியுள்ளவனுடும், மநச் சாங்தத்துடனும், கண்ணிழிப்புள்ளவனுடும், துக்கத்தினாலும் துக்க நிஹிர்த்தியாலும் நீ பெற்றிருக்கும் சூக்ஷ்ம சுரோத்திரேந்திரியத்தை உபயோகித்து உள்ளோக்கி கவனிப்பாய். நீ கேவலம் மனிதனுக் கிருக்குமளவும், அந்த உயர்தர காந்த்தின் சில பாகங்கள் மாத்திரம் உள்ளதில் விழும். ஆனால் அதைக் காநமாய்க்கேட்டு ஞாபகத்தில் சிரத்தையுடன் பதியவைப்பாய். உன் காதில்விழுந்தவை ஒன்றும் உன்மநத்தைவிட்டுப் போகாமல் இருக்கட்டும். அதினின்று உன்னீச் சுற்றுமுள்ளவகாரின் இரகசியத்தின் உண்மையை அறிந்து கொள்ளாய். காலக்கிரமத்தில் நீ வேறு குருவைப் புறம்பாகத் தேவேண்டுவதில்லை. வூனைன்

ரூல், ஜீவாத்மாவிற்கு உரிய நாதம் உண்டு \* அவ்விதமே, அஃது எதின் ஆகாரத்தினால் இயங்குகிறதோ அதற்கும் நாதமுண்டு. பிரா ணானும்பேசும். ஒருகாலும் மௌனமாயிராது. சென்டனுக இருக்கின்ற நீ மதிக்கிறபடி, அதன்பேச்சு அழுகைக் குறலன்று, இனிய காநமாம். அதனிடமிருந்து, நீயும் அக்காந்ததின் ஓர் அம்சமா யிருக்கிறுயென அறிவாய். நேர்மையாம் காநமுஸ்ரயின் தர்மங்களை அது சரித்து நடப்பதற்கு நீ அதனிடமிருந்து தெரிந்துகொள்வாய்.

9. உன்னைச் சுற்றுமூள்ள உயிர்களை நேசித்து ஜாக்கிரதையாகக் கண்ணேக்குவாய்.

\* சூடக மான குறியெழுத்தைத் தான் நியில் வீடக மாகும் விரைந்து.

ஒசையின் உள்ளே உதிக்கின்றது ஒன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து. — என்றஞ்சிலைவயார் குறட்கள் இங்கு கவனிக்கத்தக்கவை.

10. மனிதர்களின் ஹிருதயங்களை அறி வுடனே உள்ளோக்கும் திறமை கோள்வாய்.

**துறிப்பு:**—\* உன் கோக்கம் சரீரங்களைக் கரு தாமல் இருத்தல் வேண்டும். அப்படி இன்றேல், உன் பார்வை, மாசுள்ளதாக இருப்பதாகவும். அத னால், சரீரங்களை நீக்கிப் பார்க்கும் தன்மை இஃப் தென் அறியவேண்டும்.

பிரஞ்சு என்பது பாடுப்பக்கமில்லாதது. நடவு சிலைமைபற்றியது. ஒரு மனிதனும் உனக்குப் பகை அல்லன்; ஒரு மனிதனும் உனக்கு மித்திரன் அல்லன். எல்லாரும் உனக்குக் குருவாவர். ஒருவன் பதகவன் எனில் அப்பகைமையின் உண்மையைக் கல்பகோடிகாலம் ஆராய்ச்சி செய்தாலும், அஃது இரகசியமாகவே முடியும். அது அறிவுக்கெட்டாதது. ஏனெனில், மனிதன் என்பதின் உண்மை யை அறிதல் வேண்டும். ஒருவன் உன் மித்திரன் எனில், நீயே அவனுவாய். உன் அன்பு விரிதவில் அவன் அடங்குவான். இதன் உண்மையும் இரகசி

---

\*“ஊனினை நீக்கி உணர்பவர்”—திருமத்திரம்.

யம் தான். புதிர்போல் விள்ள முடியாது. இஃதை அறிதல் கஷ்டமானது. உன் ஹிருதயம் தான்னன்ற \*வேற்றுமைக்குக் காரணமாம் சரீர பக்தங்கள் நீங்கப் பெற்றுவன்றி, ஆத்மாவின் இரகசியத்தை அறிதல் முடியாதகாரியம். அதை வேறுபடுத்தி, அதன் புறம் பாக நீங்கிற அதைப் பார்த்தால் ஒழிய அஃது உன் பிரஞ்சுக்குப் புலப்படாது. அப்படிச் செய்தால் தான் அதை நீ அறிதல் கூடும். அதுவரை, அதன் சக்திகளை நீ அறியமாட்டாய். அதனால் அவைகளை உபயோகிக்க நீ இயலாய். நற் கர்மத்திற்கு அவைகளைப் பயன்படுமாறு செய்வாய்.

11. உன் ஹிருதயத்தை அதிக ஜாக்கிரதையாக நோக்குவாய்.

12. ஏனெனில், உன் ஹிருதயத்தின் கண், ஒப்பற்ற ஒரு ஒளி தோன்றும். அது தான் உயிரின் வாழ்க்கையைப் பிரகாசிப்பிக்

---

\* கடோபநிஷத்தின் 6-வதுவல்லி 15-ம் 17-ம் மங்கிரங்களைப்பூர்க்க.

கும்; அஃது உன் மங்கண்ணுக்கு அவ்வுரிமையைத் தெளிவு படுத்தும்.

மனிதர்களின் ஹிருதயங்களை ஆராய்வாய். அதனால் நீ அதன் ஓர் அம்சமாக இருந்து கீழம் பிரபஞ்சத்தின் இபல்பு இன்னதெனத் தெரிவாய். உன்னைச்சுற்றி எப்போதும் மாறி மாறிக்கொண்டு நடைபெறும் உயிர்வாழ்வைக் கவனிப்பாய். • அது மனிதர்களின் ஹிருதயங்களின்கண் தோன்றும் எண்ணங்களால் ஆயது என நீ அறிவாய். மனிதர்களின் ஹிருதயங்களின் அமைப்பையும், அவைகளின் தத்துவத்தையும் அறியவே, சிறுகச்சிறுக, சிரிந்த பிரபஞ்சத்தின் உண்மையை நீ அறிய இயலும்..

13. அறிவு உண்டாக, வாக்குண்டாகும். அறிவைப் பெறுவாயாகில், வாக்கை அடைவாய்.

தறிப்பு:—தெளிவான உறுதியான ஞாம் நீ பெறுவதற்கு பிறகு உதவிபுரிய உண்ணால் இயலாது. இந்துவில் பிரஸ்தாபித்துள்ள முதல் 21 விதி களையும் நீ அறிந்தும், கற்துமிடம் (Hall of learning) பிரவேசித்தும், சக்திகள் விகசிக்கவும் அதாவது மலைவும், இந்திரியம் (மங்க) விலங்கற்று சுதங்தரம் பெறவும், இவ்விதம் நீ கடைபெறும்பொழுது, உன் உள்ளத்தின் ஊற்றின்கண் வாக்து வெளிப்பட நீ தெரிவாய்.

இந்த 13-ம் விதிக்கு மேல், முன்னர் சொல்லி யிருக்கின்றதைவிட அதிகமாக உரையாட கான் வல்லேன் அல்லன்.

என் சாங்தத்தை உணக்கு அளிக்கிறேன்.

இக்குறிப்புகள், என் சாங்தத்தைக் கொடுக்கப் பெறுகிறவர்களுக்கு உபயோகமாக, எழுதப்பட்டுள்ளன. வெளிப்பர்வையாகவும், அங்ஶர்முகப்பட்டும் இவைகளைப் படிக்கக்கூடியவர்கள் இஜவகளின் பிரயேஷ்காதைப் பெறவார்.

14. அந்தர் இந்திரியங்களின் உபயோகம் பெற்றும், பசிர் இந்திரியங்களின் காமனைகளை ஜயித்தும், அகங்காரத்தின் பற்றுக்களை வென்றும், ஞாநம் அடைந்தும், மேல், நூ ! சீஷ னே ! உண்மையில் சந்மார்க்கத்தில் பிரவேசிக்க ஆபத்தம் செய்வாய். சந்மார்க்கத்தைக் கண்டாய். அதில் நடைபெற உண்ணை ஆபத்தம்பண்ணிக்கொள்ளுவாய்.

•

15. பிருதிவி, வாயு, அப்பு, இவைகளை வினாவு. இவைகள், நீ அறிந்துகோள்ளும்படியாக, வைத்துக்கொண்டிருக்கின்ற இரகசியங்கள் இன்னவை என அறிவாய்.

அந்தர் இந்திரியங்கள் மலரவே அவைகளை நீ அறிய இயலும்.

16. பூமியின் கண்ணுள்ள மஹாத்மாக்கள், நீ அறியும்படியாக, இரகசியங்கள் என்ன

வைத்துக்கோண்டிருக்கின்றார்கள் என நிலைங்கு.

பகுரி இந்திரியங்களின் காமனைகளை ஐயித் தாயாகில், இவர்களை வினவும் சுதந்தரம் உனக்கு உண்டாகும்.

17. அந்தரங்கமாயுள்ள, ஏகனை அந்த ஒருவனை, கல்பகோடிகாலங்களாக நீ அறியும் படியாக வைத்திருக்கும் இரகசியங்கள்யாவை என வினவு.

ஜீவாத்மாவின் பற்றுக்களை ஐயித்தல் தான் மிகவும் கஷ்டமானது. அவை கல்பகோடி காலங்களின் கர்மத்தின் பயனும். அதனால் கல்பகோடிகாலங்களின் பெருகிய அநுபவம் பெறும்வரை இப்பயனை எதிர் பார்க்காதே. இந்த 17-ம் விதியை அறியவரும் சமயத்தில், மனிதத் தன்மையைத்தாண்டிய உயர்பதவியை அடையும் வாயிலில் மனிதன் நிற்பவனுவன்.

18. இப்போது உன்னுடையதாக இருக்கும் ஞானமானது, நீ எல்லாப்பரிசுத்த ஜீவாதமாக்களுடன் ஒருமைப்பட்டிருக்கின்ற யாகையாலும், அந்தர்க்கதமாயுள்ள ஒன்றிடன் நீ ஐக்கியமாக இருக்கின்றமையாலும், உன்னுடையதாக இருக்கிறதேன மதி. அதை ஈசுவரன் உண்ணிடம் பிறர் உபகாரார்த்தமாய்நம்பிக்கைப் பொறுப்பாய் அடைக்கலமாகக் கொடுத்திருக்கிறார். அதை நம்பிக்கை துரோகம் செய்தாலும், அதை தூர்விதியமாக உபயோகித்தாலும், அதைப்பற்றி அஜீக்கிரதை கொண்டாலும், நீ அடைந்திருக்கும் உயர்பதவியை விட்டு, நீ கீழே விழுவும்கூடும். இப்படி ஏறியும், இங்க உத்திரவாதத்தின் பளுவை வகிக்க முடியாமலும், மேல் நோக்கிப் போக இயலாமலும், மஹாந்கள் பின்வாங்கிக் கிடேஷுவியுகிறதுமுன்று. ஆதலான், இனி இவ்விதம் தேரிடும் காலத்தைப்பயத்துடனும்நடுக்கத்

துடனும் எப்போதும் கவனித்து, உற்ற சங்கத்த  
ஞக இருக்கக்கடவாய்.

19. ஈசுவரனுகவேண்டிய படியில் நிற  
பானுக்கு விதியும் ஏற்படுத்தல் இயலாது என்றும், வழி நடத்துபவரும் இல்லை என்றும் முன்னேர்களால் எழுதப்பட்டுள்ளன. ஆயினும், சீஷன் புத்தி தெளிவுபடுமாறு, இனிவரும் போரின்தன்மை இஃதென அடியில் தெரிவிக்கப்பெற்று இருக்கின்றது:—

°

போருள்ளாததும், இருத்தலல்லாததுமானதை ஓரே பிடியாகப் பற்றுவாய்.

20. மேளமான வாக்கை மாத்திரம் கவநமாய்க் கேட்பாய்.

21: வெளி இந்திரியத்திற்கும் அந்தர் இந்திரியத்திற்கும் தோன்றுத்தை மாத்திரம் நோக்குவாய்.

நி சாந்தம் பேறுவாயாக.

ஓம் தத்ஸத் ஓம்.

# கார்மம் •

---

1. \* ப்ருதக் ஆத்மாவான ஜீவாத்மாவாக இருத்தலானது ஆதியும் அந்தமுமில்லாத ஒரு கயிறு என்றும், அஃது இடையருத தன்மையுள்ளது என்றும், நான் மதிக்கிறேன். அவ்விதமே நீயும்

---

\* ஸவ காஜீவெ ஸவவ-ஸெஂவெஸ் வ௃யுஹசே  
தஹி ஹந் ஹோ ஹ்ரா ஹ்ரீதெஹபுஹுஹெ கூ. 1  
வ௃யுஹா-தா-நங்ஹேஹுரி-தா-ஶா-நங்ஹீகஹா-ஜா-ஹ.  
ஹுதஹேநா-ஹுதகஹுதெதி. ॥ ஸ்வேதாஸ்வத்ரோ  
பநிஷத். I. 6.

இதன்பொருள்:—யாவற்றிற்கும் ஜீவஸ்தாநமாயும், லயஸ்தாநமாயும், பெரிதாயும் இருக்கிற இந்த பிரஹ்ம சக்ரத்தில், ஜீவன் தான் வேறு என்றும் ஈசுவரன் வேறு என்றும், பிரமித்துக் கொள்வதினாலும், அங்குத்மாவாகிய தேகாதியைத் தான் என்று நினைப்பதினாலும், பலவித யோநிகளில் பிறக்கும் இறங்கும் சுழன்று அலைகிறோன். பிறகு, பரமாத்மா தான் என்று அறிவதினால், மோகங்குத் தைப் பெறுகிறோன்.

தெளிவாய். இக்கயிறு கணக்கில்லா நன்னீய நூற்களால் அமைக்கப் பெற்றுள்ளது. அவைகள் சேர்த்து அடர்ந்து பெருத்த கயிருக ஆகின்றன. இந்துநகரில் வர்ணமில்லை. நேர்மையிலும், பலத் திலும், சமமாய் இருத்தவிலும், அவைகள் பூர்ண நிலைமையைப் பெற்றிருக்கின்றன. இக்கயிறு எல்லாவிடங்களிலும், பிரவேசிக்கின்றதில், அதிசயமான விக்கிநங்களைப் பெறுகின்றது; பலமுறை ஒருநல் ஓரோர் இடத்தில் சிக்கிக்கொள்கிறது. அவ்வது அஃதுஒருசமயத்தில், அதன் நேர்க்கதியைவிட்டு பலமாய் இழுக்கப்பட்டு மாட்டிக்கொள்ளப் பெறுகிறது. அதனால், வெகுகாலம் அந்தால் சேர்மையான கதி விலகி இருக்கின்றமையால், கயிறு முழுமையும் அதன்படியே நிகழ்வதாகிறது. ஒரு காலத்தில், ஒருநால் அழுக்காலும் வர்ணத்தாலும் களங்கத்தைப் பெறுகிறது. அக்களங்கம் அந்துவின் பட்டிடுத்தை மாத்திரமல்லாமல், அந்தால்முழுமையையும், அசுத்தப்படுத்துகிறது. சில சமயத்தில், அதனால், கயிற்றின் மற்றையும் அவ்வழுக்கால், அவ்வது அவ்வளவு தடுக்கப்படுகிறது. இந்தால்கள் பிள்ளைகளை பொறுத்தவை



கள் போலவும், மின் சாம் ஓடும் தந்திகள் போலவும், துடிக்கின்ற ரம்புகள் போலவும், இருக்கின்றன என்று கருதுவாய். அதனால் ஒரு இடத்தைத் தாக்கும் களங்கழும், சிக்கலூம், எவ்வளவு தூரம் பரவக்கூடியனவென மதிக்கிறோய்! ஆனால், கடைமுறையில், பிராணகலையுள்ள நீண்ட இந்நற்களின் தொகுதி ஜீவாத்மா வாகத் தனித்து நிகழ்தலுக்குக் காரணமாகும். இது மருளான நிழலினின்று ஜோதிஸ் நிலைமைக்குப் போவதாகும். அப்போது, இந்நால்கள் வளையில்லாமல் இரா. ஆனால், அவை சுவர்ணம் போன்று நிறம் பெறும். திரும்பவும் அவை நேர்மையாகவும், சமமாகவும், ஒன்றேடொன்று பொருந்தினவையாகவும் இருப்பன வாகும். திரும்பவும் அவைகளுக்குள் நேர்மையும், அங்கியோங்நியழும், நிகழும். இத்தகைய ஆந்தர்முகமாயுள்ள நேர்மையை அறிந்தால், பகிர்முகமாயுள்ள நேர்மை அறியப்படும்.

2. இந்த உபமாநமானது உண்மையின் ஒரு பாகத்தின் ஒரு சிறு அம்சத்தை விளக்குகின்றது. அது மிகவும் அற்பமானது. ஆயினும் அதைக்

கிந்தனை கொள். அதன் மூலமாய் இன்னும் அதிகமான பாகத்தை அறிதல்கூடும். இனிவருங் காலசம் பவம், நிகழ்காலத்தில் இப்போதுங்கடைபெறும் தனி த்தனியான விஷயங்களுடன், ஒன்றே டெடான்று பொருந்தாமலும், யாதொரு நீதிமுறை இன்றியும், உண்டான் நிகழுமென நினையற்க. ஆனால் வருங்காலம் நிகழ்காலத்துடன் இடையருத் தொடர்பு என அறிக. அவ்விதமே, நிகழ்காலம், இறந்தகாலத்துடன் தொடர்பாய் இருந்திருக்கிறது எனத் தெளிக. இது முதன்மீயில் தரிந்துகொள்ள வேண்டியது. கயிற்றின் உவமை தர்சஙம், ஒரு பிரஞ்ஞா பூமியின் ஒருமுகப் பார்வையில், சரியான துதான்.

3. சந்மார்க்க முறையில் கொஞ்சம் கவுகம் வைத்தால், அதிகமான கர்மபலன் உண்டாகுமெனுச் சொல்லப்படுகிறது. ஏனெனில், சாதாரணமாயுள்ள நன்மை, தீமை என்டவைகளைப்பற்றி வியக்தமான சித்தாந்தம் பெருமல், சந்மார்க்கமுறையில் எவ்வித கவுகமும் வைத்தல் முடியாது. அதனால், சந்மார்க்கமுறையின் முதற்படியில், நன்மை இது

திமை இது, என சீஷன் அறியவேண்டும். அவை களைப்பற்றித் தெளிவான சித்தாந்தம் பெறல்வேண்டும். இரண்டில் ஒன்றைத் தீர்மானித்துத் தெளிய வேண்டும். இதுவோ, அதுவோ என ஆவித்தையால் உண்டாகும் சக்தேகம் அவன் மகத்தில் இருத்தல்கூடாது. நன்மைபற்றிய மார்க்கத்திலாவது, திமை பற்றிய மார்க்கத்திலாவது, இரண்டில் ஒன்றில் இனி நடைபெற வேண்டுபவன் ஸ்திரமான தீர்மானம் கொண்டு, இரண்டில் ஒரு மார்க்கத்தில், அறிவு—கே ஒழுகுகின்றவன் ஒரு அடிவைத்தாலும், அதனால் அதிக கர்மபலத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறான். பெரும்பாலர் தம்முடைய இலக்ஷ்யத்தை தீர்மானிக்காமல், அங்கு மிங்கும் தமிமாற்றம் கொண்டு செல்லுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள்முறையை ஒழுங்குபடுத்தினார்களில்லை. அதனால், அவர்களுடையகர்மங்கள் குழப்பமாய் நிகழ்கின்றன. சந்மார்க்கத்தில் ஒரு படி வைக்கவே, இக்குழப்பம் குறைவுபடும். கர்மபலம் அதிகமாகப் பெருகுகிறது. எனன்றால், எல்லாக் கர்மங்களும் எல்லாப் பிரங்கா பூமிகளி ஆம் ஒரே லக்ஷ்யத்தை நோக்கின்றவாகத் செல்லு

கின்றன. சங்மார்க்கத்தில் படிகும் அப்பியாசி, அரைமநக்தினாக இருக்க ஒண்ணுது. ஞாநப் படி ஏறின பிறகு, திரும்புதல் என்பது முடியாது. இது, விருத்தர் மறுபடியும் பாலராதல் முடியாதது, போன்றதாம். ஸ்வாத்மா, காலக்கிரமத்தில் அபி விருத்தி யடைந்தவனும், உத்தரவாதத்தை வகிக்கும் நிலைமையைப் பெற்றிருக்கிறான். இனி அது னின்று பின்வாங்குதல் முடியாத காரியமாம்.

4. கர்மபந்தத்தினின்று தப்பவேண்டு மென் பவன், மருளினின்று பெயர்க்கு ஞாநம் என்ற வெளிச்சத்தில் புகவேண்டும். முன் பிரஸ்தாபித்த நால்கள் ஈழுக்குப்படுத்தும் விஷயங்களுடன் சம்பந்திக்காமல் இருக்கும்படி தன் வாழ்வை உயர்நலம் அமைக்கும்படி நிகழும்படி செய்யவேண்டும். ஆசாபாசங்களில் சிக்குண்டு தடுமாறுமல் மங்பபற்றுக்களைத் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்பவன் கர்மவிதி நிகழும் பூமியினின்று தன்னை வேறுபடுத்தி உயர்த்துக்கொள்ளுவான். ஆனால், அக்காரணம்பற்றித் தானநுபவிக்கும் பிரகிருத வாழ்வை விட்டுவிடான். தான் நடைபெறும் பூமி கருமூர்

டாயும், அசுத்தாயுமிருக்கலாம். அல்லது, அஃது ஆசாபாசத்தை யண்டுபண்ணும் இனிய விஷயங்களான மகரந்தங்களுள்ள செழுமையான வனப்புள்ள புஷ்பங்களால் நிரம்பியிருக்கலாம். ஆனால், தலை மேல் என்றும் விரிந்த ஆகாசம் இருக்கின்றது. கர்மபங்கத்துக் குட்படாமலிருக்க விரும்புவோன் இவ்வாகாசத்தை ஸ்வஸ்தாநமாகக் கருதற்பாலது. அதன்மேல் “வ்யோமன்” என்று சொல்லப்பெறும் குக்கிழம் ஆகாசத்தைத் தன் நிலையமாக மதிக்கவேண்டும். நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்ற அவாவள்ளவன் பலகுழப்பக்களால் மயங்குவரன். தானேயறுத்துச் சுகமநுபவிக்கவேண்டி நல்விதை என்ற விதையை விதைக்கமுயலுபவன் ஆயிரக்கணக்கான களைகளையும் நடும்படி நேரிடும். அத்தன்மையான களைகளுள், கொழுத்த உறுதியான இராக்கிதன்போன்ற ஒரு பெருங்களையும் உண்டாகும்படி சம்பவிக்கும். அதனால், நீயே அறுத்தநுபவிக்க வேண்டுமென்று கர்மமென்ற எவ்வித்தையும் விதைக்க விரும்பாதே. ஸ்லா உலகும் அநுபவிக்க இயல்பினதாகிய விதையை மாத்திரம் விதைக்க விரும்புவாய். நீ உலகத்தில் ஓரமுதலாட்டுக்களிருய். உலகத்திற்கு